2. தகவல் கோரல்

(அ) தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமையவுள்ள இடம்

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள்.*

திரு. மு.க. ஸ்டாலின்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழகத்திலே அமைக்க வேண்டுமென்று, அதுவும் குறிப்பாக, மதுரை மாவட்டத்திலோ அல்லது தஞ்சாவூர் மாவட்டத்திலோ அமைப்பதற்கான ஒரு நிலை உருவாகி, இப்போது அது ஒரு சர்ச்சையாகவே உருவாகியிருக்கிறது. தஞ்சாவூரில் இருக்கக்கூடிய மக்கள், அரசியல் கட்சிகள் ஒன்று சேர்ந்து அங்குதான் அமைய வேண்டுமென்று கோரி, போராட்டம் நடத்துகிறார்கள், மனித சங்கிலிப் போராட்டம் நடத்துகிறார்கள். மதுரை பகுதியில் இருக்கக்கூடியவர்கள், ஏன் இங்கிருக்கக்கூடிய மதுரைப் பகுதியைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள்கூட மதுரையில்தான் அமைய வேண்டுமென்று போராட்டத்திலே பங்கேற்றிருக்கிறார்கள்.*

முற்பகல் 11-25

இந்த நிலையிலே, இதே அவையிலே இந்தப் பிரச்சினை வந்த நேரத்திலே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்கூட இங்கே எழுந்து அதற்கு விளக்கம் சொல்கிறபோது, நாங்கள் இடத்தைத் தேர்வு செய்து தந்திருக்கிறோம், மத்திய அரசு என்ன முடிவு செய்கிறதோ அதன்படி, அதாவது, தஞ்சை மாவட்டத்திலா அல்லது மதுரை மாவட்டத்திலா என்பதுபற்றி மத்திய அரசு தான் முடிவு செய்யும் என்ற ஒரு செய்தியை இங்கே வெளியிட்டிருக்கிறார்கள், அது பதிவாகி இருக்கிறது. இந்த நிலையில் சம்பந்தப்பட்டிருக்கக்கூடிய மத்திய அமைச்சர் அவர்கள், இதில் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டிய அவசியமில்லை, மாநில அரசே முடிவு செய்து, அதற்குப் பிறகு அது நிறைவேற்றப்படும் என்று சொன்னதாக ஒரு செய்தி வெளியாகி இருக்கிறது. எனவே, இது அரசினுடைய கவனத்திற்கு வந்திருக்கிறதா என்பதைத் தங்கள் மூலமாக நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். அதேநேரத்தில் முடிவு எடுத்துவிட்டீர்களா, முடிவு எடுத்துவிட்டால் அது எந்த மாவட்டத்தில் அமையவிருக்கிறது என்பதைத் தங்கள் மூலமாக நான் அறிய விரும்புகிறேன்.

2017 ஜூன் 23]

மாண்புமிகு பேரவைத் தலைவர்: *மாண்புமிகு மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர் அவர்கள்.*

மாண்புமிகு டாக்டர் சி. விஜய பாஸ்கர்: *மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, தமிழகத்திலே எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது குறித்து ஏற்கெனவே இந்தச் சட்டமன்றத்திலே தெளிவாக, விளக்கமாகக் கூறியிருக்கின்றோம். மரியாதைக்குரிய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், பத்திரிகையாளர்களிடத்திலும், அதேபோல இந்த மாமன்றத்திலும் தெளிவாக ஒரு கருத்தைச் சொல்லியிருக்கிறார்கள். தமிழகத்திற்கு எய்ம்ஸ் வேண்டும் என்ற கொள்கையிலே மாண்புமிகு அம்மா அவர்களுடைய அரசு உறுதியாக இருக்கிறது. அதை மத்திய அரசிடம் வலியுறுத்தி நிச்சயமாக கேட்டுப் பெற்றுத் தருவோம் என்பதை இந்த மாமன்றத்தில் மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு நான் அன்போடு தெரிவித்துக்கொள்கின்றேன். ஏனென்றால், இன்று காலையில்கூட ஊடகங்களிலே செய்தி வந்தது. நானும் அதைப் பார்த்தேன். எனக்குக் கொஞ்சம் வருத்தமாக இருந்தது. செய்திகளில் தலைப்பு ஒரு மாதிரியாக திரித்துப் போடப்பட்டிருக்கிறது. அதற்கு உள்ளே படித்துப் பார்க்கின்றபொழுது, உள்ளே என்ன நிலை என்பது எடுத்துச்சொல்லப்படுகின்றது. இந்த மாமன்றத்திலே அழுத்தமாகச் சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். எவ்வளவு வேகமாக ஒரு திட்டத்தைக் கேட்டுப்பெறுவதிலே முனைப்போடு இந்த சுகாதாரத் துறை இன்றுவரை பணியாற்றிக் கொண்டிருக்கிறது என்பதை எதிர்க்கட்சித் தலைவருக்கு நான் அன்போடு சுட்டிக்காட்டக் கடமைப்பட்டிருக்கின்றேன்.*

முதன் முதலாக 2014 ஆம் ஆண்டு மாண்புமிகு அம்மா அவர்கள் மத்திய அரசிடம் தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனை வேண்டும் என்று வைத்த கோரிக்கையின் அடிப்படையில், முதல் கடிதம் மத்திய அரசிடமிருந்து 19-7-2014-ல் 'நீங்கள் தமிழகத்திலே இதற்குண்டான சாத்தியக்கூறுகள் இருக்கிறதா, 250 ஏக்கர் நிலம் அல்லது 200 ஏக்கர் நிலம் (not less than 200 acres) *உங்களிடம் இருக்கிறதா' என்று கேட்டு முதல் கடிதம் எங்களுக்கு அனுப்பப்படுகிறது. 8-8-2014 அன்று உடனடியாக 19 நாட்களிலே நாங்கள் பதில் கடிதம் எழுதுகிறோம். தமிழ்நாட்டில் உடனடியாக நாங்கள் இடத்தைத் தேர்வு செய்துவிடுகிறோம். இதற்குண்டான சாத்தியக்கூறுகள் இருக்கின்றன என்று பதில் கடிதம் அனுப்புகின்றோம். அதற்குப் பின்னாலே,*

[டாக்டர் சி. விஜய பாஸ்கர்] [2017 ஜூன் 23

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள், 18-8-2014 அன்று மத்திய அரசின் கடிதம் வந்த 10 நாட்களிலே, செங்கல்பட்டு, பெருந்துறை, மதுரை, தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய ஐந்து இடங்களைத் தேர்வு செய்து மாண்புமிகு முதலமைச்சர் அம்மா அவர்களே பாரதப் பிரதமருக்குக் கடிதத்தை எழுதுகிறார்கள். எழுதிய உடனே, மாண்புமிகு அம்மா அவர்கள் எழுதிய கடிதத்தின் அடிப்படையில், check list என்ற அடிப்படையிலே அந்த இடத்தைப் பற்றி பல்வேறு கருத்துகளை எல்லாம் தொடர்ந்து கடிதம் மூலமாகக் கேட்கிறார்கள். மத்திய அரசு கேட்ட அனைத்தும் check list-ல் fill up செய்து உடனடியாக அனுப்பிக்கொண்டே இருக்கின்றோம். இந்தியாவில் உள்ள பல மாநிலங்களிடம் கேட்டார்கள். தமிழ்நாடு அரசு வேகமாகச் செயல்பட்டு, உடனடியாக ஐந்து இடங்களைத் தேர்வு செய்து அனுப்பியதனுடைய அடிப்படையில்தான், பிப்ரவரி 2014-ல் கேட்கிறார்கள்; 2015-ல் மத்திய பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசுக்கு எய்ம்ஸ் வழங்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு அழுத்தமாக அறிவிக்கிறது. ஆக, நமக்கு இது முதல் வெற்றி. (மேசையைத் தட்டும் ஒலி) வளர்ந்த மாநிலங்களிடம் எந்த மாநிலங்களிலும் எய்ம்ஸ்-ஐ வழங்கவில்லை. Well developed State என்ற அடிப்படையில் தமிழ்நாட்டிற்கு மட்டும்தான் அவர்கள் எய்ம்ஸ்-ஐ அறிவித்தார்கள். அதற்குப் பின்னால் உடனடியாக 2015 பிப்ரவரியில் பட்ஜெட்டில் அறிவிக்கிறார்கள். ஏப்ரல் 22 ஆம் தேதி, இரண்டே மாதங்களில் Central Committee உடனடியாக நியமிக்கப்பட்டு, Central Committee வருகிறது. இந்த Central team 22, 23, 24, 25 ஆகிய நான்கு நாட்கள் தொடர்ந்து தமிழ்நாட்டிலேயே முகாமிட்டு, ஆங்காங்கே அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், அரசு சிறப்புச் செயலாளர் ஆகியோர் உடனே அவர்களோடு சென்று எல்லா இடங்களையும் ஆய்வு செய்கிறார்கள். ஆய்வு செய்ததற்குப் பின்னால், 2015-க்குப் பின்னால், Central team எல்லா ஊர்களுக்கும் சென்று visit செய்கிறார்கள். இந்த ஐந்து இடத்திற்கும் சென்று பார்த்தார்கள், அனைத்து விவரங்களையும் கேட்டார்கள்; கொடுத்தாகி விட்டது.

2017 ஜூன் 23] **[டாக்டர் சி. விஜய பாஸ்கர்]**

அதற்குப் பின்னால், இந்த Central Committee-*ன்* Inspection team-*னுடைய* report-*ன் அடிப்படையிலே 'நாங்கள் எய்ம்ஸ் மருத்துவமனை வழங்குவோம்' என்று மத்திய அரசு சொன்னது; 2017 வரை அதிலே மத்திய அரசு முடிவெடுக்கவில்லை. நானும் நேரடியாக மத்திய அமைச்சரை வலியுறுத்தினேன். மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் எடப்பாடியார் அவர்களும் மத்திய அமைச்சரை நேரடியாக வலியுறுத்தினார்கள். ஒவ்வொரு முறையும் பாரதப் பிரதமரைச் சந்திக்கின்றபொழுது தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் வேண்டும் என்பது பிரதான கோரிக்கையாக,* NEET *போன்று இதுவும் பிரதான கோரிக்கையாக வலியுறுத்தப்பட்டது. இப்பொழுது கடைசியாக* challenge method *என்கிற அடிப்படையிலே, மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள் சுட்டிக்காட்டியதைப்போல தஞ்சாவூர், மதுரை இப்படி ஒவ்வொரு மாவட்டத்திலும் தங்களுக்கு வேண்டும் என்று கேட்கிறார்கள். அது அவர்களுடைய ஆர்வம், அதிலே நாம் குறுக்கிட முடியாது. ஒவ்வொரு மாவட்டத்தைச் சார்ந்தவர்களும் தங்கள் மாவட்டத்திற்கு அந்த மருத்துவமனை வர வேண்டும் என்று நினைக்கிறார்கள். ஏனென்றால், ரூ.1,500 கோடிக்கான ஒரு திட்டம் வருகிறது என்றால், தங்கள் மாவட்டத்திற்கு இந்தத் திட்டம் வரவேண்டுமென்று அவர்கள் எதிர்பார்ப்பதில் தவறு இல்லை. அந்த அடிப்படையில் அவர்கள் எல்லோரும் கோரிக்கை வைக்கின்ற இந்த நேரத்தில், கடைசியாக மத்திய அரசு மே மாதம் 24 ஆம் தேதியன்று தமிழக அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளது. இரண்டு வருடங்களுக்குப் பின்னால், பல்வேறு வலியுறுத்தல்களுக்குப் பிறகு, மே மாதம் 24 ஆம் தேதியன்று மத்திய அரசிலிருந்து ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்கள்.*

முற்பகல் 11-30

அக்கடிதத்தில், specific details about the availability of Schools, Colleges, Universities and Professional Courses may be indicated *என்றும், அதேபோல* employment opportunities for the families, family position, availability of job for the families, *அதுமட்டுமல்லாமல்,* details about the industrial and commercial activities in the City would be relevant aspects for determining the availability of jobs *என்பன போன்ற கூடுதல் விவரங்களைக் கேட்டிருக்கின்றார்கள்.*

இதுகுறித்து ஐந்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் அரசுச் செயலாளர் மூலமாக அறிவுறுத்தப்பட்டு, அவர்களிடமிருந்து விவரங்கள் கோரப்பட்டுள்ளன. எந்தவொரு மாவட்டத்தைப் பற்றியும் எந்தவொரு சிறு விவரங்களையும் விட்டுவிடாமல் அனுப்புமாறு கேட்டிருக்கின்றோம். இதில் எந்தவொரு merits or de-merits விடுபட்டுவிடக் கூடாது என்பதில் இந்த அரசு கவனமாக இருக்கிறது. இந்த அறிக்கை கிடைக்கப்பெற்றவுடன் உடனடியாக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படும். ஆகவே, மத்திய அரசு விவரங்களைக் கேட்டவுடன், அதற்கான முழு விவரங்களையும் தமிழக அரசு மத்திய அரசுக்கு உடனடியாக அனுப்பியிருக்கிறது. இதுதான் உண்மை என்பதை ஆதாரபூர்வமாக நான் இந்த அவைக்குத் தெரிவித்துக்கொள்ளக் கடமைப்பட்டிருக்கின்றேன். (மேசையைத் தட்டும் ஒலி) ஆகவே, இந்த விவரங்களின் அடிப்படையில் மத்திய அரசின் சார்பில் நிச்சயமாக நல்ல முடிவு எடுப்பார்கள். தமிழ்நாடு அரசைப் பொறுத்தவரையில், மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், நாங்களும் எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழ்நாட்டிற்குக் கொண்டு வருவோம்.எய்ம்ஸ் மருத்துவமனை தமிழ்நாட்டில் நிச்சயம் வேண்டும் என்பது மாண்புமிகு அம்மா அவர்களின் கொள்கை. ஏனெனில், இது மாண்புமிகு அம்மா அவர்கள் கேட்டுப் பெற்ற விஷயம்; எனவே, தமிழ்நாட்டிற்கு எய்ம்ஸ் மருத்துவமனையை நிச்சயமாகப் பெற்றுத் தருவோம் என்பதை மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களுக்கு அன்போடு தெரிவித்துக்கொள்கின்றேன். (குறுக்கீடு)

மாண்புமிகு பேரவைத் தலைவர்: உட்காருங்கள். (குறுக்கீடு) விவாதம் வேண்டாம். இதோடு விட்டுவிடுங்கள். (குறுக்கீடு) அவ்வளவுதான். (குறுக்கீடு) மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர், நீங்கள் கேட்டீர்கள். அதற்கு மாண்புமிகு அமைச்சர் பதில் சொல்லிவிட்டார். உட்காருங்கள். (குறுக்கீடு) இல்லை, இல்லை, உட்காருங்கள்.